

August 14, 2019

BSE Limited
Department of Corporate Services
Floor 25, P. J. Towers,
Dalal Street,
Mumbai - 400 001.

National Stock Exchange of India Limited
Listing Department
Registered Office: "Exchange Plaza",
C-1, Block G Bandra – Kurla Complex,
Bandra (E), Mumbai – 400 051.

Scrip Code: 532051

Scrip Code: SWELECTES

Dear Sir / Madam,

Sub: Submission of Clippings of News Paper publication of financial results and Notice of Record Date for Bonus issue

1. As required under Regulation 33 read with Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015, the Standalone and Consolidated Unaudited Financial Results of the Company for the Quarter ended 30.06.2019 were approved at the Board Meeting held on 12.8.2019 and published in all editions of Business Line and The Hindu (Vernacular -Tamil) on 13.08.2019.
2. Pursuant to provisions of Section 91 (1) of the Companies Act, 2013 read with Regulation 42 of the SEBI (LODR) Regulations, 2015, the Board at its meeting held on 12.8.2019, has fixed 23.8.2019 as the Record Date to determine eligible members entitled to receive Bonus Shares and such intimation has been published in all editions of Business Line and The Hindu (Vernacular – Tamil) on 13.8.2019.

The copies of the above newspaper publications are being enclosed.

We request you to kindly take on record the above compliance.

Thanking you,

Yours faithfully,
For SWELECT ENERGY SYSTEMS LIMITED


R. SATHISHKUMAR
Company Secretary
Encl.: as above



China car sales slump, adding to automakers' woes

BLOOMBERG

August 12

China's automobile deliveries continued to shrink last month, extending the markets historic decline.

"Sales of sedans, sport utility vehicles, minivans and multi-purpose vehicles in July fell 3.9 per cent from a year earlier to 1.53 million units," said the China Association of Automobile Manufacturers on Monday.

The first car slump in a generation is showing no signs of easing as the

Chinese economy faces a slowdown and stricter emissions rules and the trade war weigh on demand. Car-makers that relied on the world's largest auto market for growth for decades, pouring billions of dollars into the country, are now left questioning future investment decisions.

Retail sales of cars in China fell for the 13th consecutive time in the past 14 months in July, plunging 5.3 per cent, the China Passenger Car Association said.

weak economy hits demand

BLOOMBERG

August 12

China's credit growth in July slowed to the second-lowest amount this year, as downward seasonal factors combined with weak domestic demand to curb the supply of loans.

Aggregate financing was 1.01 trillion yuan (\$143 billion) last month, compared with about 2.26 trillion yuan in June, said the People's Bank of China on Monday. The median estimate of economists was 1.63 trillion yuan. Key In-

sights Financial institutions offered 1.06 trillion yuan of new loans in the month, versus a projected 1.28 trillion yuan. Banks' new yuan loans to non-financial enterprises was lowest since October 2018. Broad M2 money supply grew 8.1 per cent from a year earlier, slower than in June.

The decline is at least partly due to seasonal patterns - July's credit growth is usually slower than that in June. The only month this year with a lower total was February, when Lunar New Year falls.

Amul SAGAR

Notice for Invitation for Bidding

AmulFed Dairy Gandhinagar invites sealed bids from eligible bidders for:

1. Sale of unused, old and obsolete machineries from AFD Plant.
2. Security contract for Amul Parlors and gardens in Ahmedabad.

For further details please visit our website: amul.com/m/tender-notice

General Manager
AMULFED DAIRY, GANDHINAGAR
(A UNIT OF GCMF LTD)
Plot No. 35, Nr. Indira Bridge, Village: Bhat,
Dist.: Gandhinagar, Pin-382428
Tel.: (079) 23969055-56, Fax: (079) 23969059

swelect
Stay powerful when situations. And thereafter...

SWELECT ENERGY SYSTEMS LIMITED
CIN: L93090TN1994PLC028578
Registered Office: 'SWELECT HOUSE',
No.5, Sir P.S. Sivasamy Salai, Mylapore,
Chennai - 600 004. Tel. +91 44 24993266
Fax: +91 44 24995179. Email: cg.ird@swelectes.com
Website: www.swelectes.com

NOTICE

Notice is hereby given that Pursuant to Regulation 42(2) of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the Board of Directors has fixed Friday, August 23, 2019 as the Record Date to determine eligible members entitled to receive 1 (One) equity share as bonus share for every 2 (Two) existing equity shares held by the members. The bonus shares/certificates will be credited/despatched to eligible members on or before 5th September 2019.

This intimation is available on the website of the Company viz. www.swelectes.com and also on the Stock Exchange websites www.bseindia.com and www.nseindia.com.

for SWELECT ENERGY SYSTEMS LIMITED
Sd/-
CHENNAI R. Chellappan
12.08.2019 Managing Director

SWELECT ENERGY SYSTEMS LIMITED

CIN: L93090TN1994PLC028578
Registered Office: 'SWELECT HOUSE', No.5, Sir P.S. Sivasamy Salai, Mylapore, Chennai - 600 004.
Tel. +91 44 24993266 Fax: +91 44 24995179 Email: cg.ird@swelectes.com Website: www.swelectes.com

EXTRACT OF THE CONSOLIDATED UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 30 JUNE 2019

(₹ in lakhs-Except Earnings per Share)

Sl. No.	Particulars	Quarter ended	Corresponding 3 months ended in the previous year	Previous Year ended
		Unaudited 30 June 2019	Unaudited 30 June 2018	Audited 31 March 2019
1	Revenue from operations	5,570.06	7,805.99	22,766.88
2	Other Income	596.05	378.07	2,623.56
3	Total Income from operations (1+2)	6,166.11	8,184.06	25,390.44
4	Net Profit / (Loss) for the period (before tax, Exceptional and/or Extraordinary items)	(341.39)	233.78	1,015.26
5	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	(341.39)	233.78	1,045.26
6	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	(342.67)	109.89	682.86
7	Total Comprehensive Income for the period [Comprising Profit/ (Loss) for the period (after tax) and other Comprehensive Income (after tax)]	(342.67)	109.89	686.75
8	Equity Share Capital	1,010.58	1,010.58	1,010.58
9	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance sheet of the previous year (Other Equity)	-	-	71,593.34
10	Earnings Per Share (of Rs. 10/- each): for continuing operations			
	Basic:	(3.39)	1.09	6.76
	Diluted:	(3.39)	1.09	6.76

Notes:

- (1) The Standalone and Consolidated unaudited financial results for the quarter ended 30 June 2019 have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at its meeting held on 12 August 2019.
- (2) Key numbers of the Standalone results:

Particulars	Quarter ended	Corresponding 3 months ended in the previous year	Previous Year ended
	Unaudited 30 June 2019	Unaudited 30 June 2018	Audited 31 March 2019
(1) Revenue from Operations	2,923.39	5,102.57	11,984.43
(2) Other Income	691.62	710.79	3,494.58
(3) Turnover (1+2)	3,615.01	5,813.36	15,479.01
(4) Profit before tax	(300.36)	487.71	1,540.08
(5) Profit after tax	(300.36)	365.13	1,105.35

- (3) The above is an extract of the Standalone and Consolidated Financial Results for the quarter ended 30.06.2019, filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of Financial Results are available on the Stock Exchange websites: www.nseindia.com, www.bseindia.com and on the Company's website www.swelectes.com.

For and on behalf of the Board

Place: Chennai
Date: 12.08.2019

R. Chellappan
Managing Director
DIN: 00016958

CH-CH

